

வரி அட்டவணை இலக்கம்: 06

வரி-மீதான-வரி விதங்கள்

01. வரி-மீதான-வரி பின்வரும் சந்தர்ப்பங்களில் எழுகின்றது:

- i. ஊழியர் ஒருவரது சம்பளத்தில் இருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் மீதான வருமான வரியை கழிக்காது, தொழில்வழங்குநர் ஒருவர் அல்லது எவரேனும் நபர் ஒருவர் அவரது வருமான வரிப்பொறுப்பை கொடுத்து தீர்த்திருப்பின்
- ii. ஊழியர் ஒருவரது சம்பளத்தில் இருந்து ஏலவே கழிக்கப்பட்ட வருமான வரியினை தொழில்வழங்குநர் மீளளிப்பின்

வரி மதிப்பீட்டாண்டின் எந்தவொரு மாதத்திற்கும் ஊழியரது மாதாந்த ஊதியத்தில் இருந்து கணிக்கப்பட்ட வரி பொறுப்பு தொடர்பில், வரி-மீதான-வரியினை கணிப்பதற்கு அட்டவணை 6.1 இனைப் பயன்படுத்தவும்.

தொழில்தருநரினால் செலுத்தப்படற்பாலதான வரியானது அட்டவணை 6.1 இலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

அட்டவணை 6.1: மாதாந்த ஊதியத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களிற்கு வரி-மீதான-வரி அட்டவணை

மாதாந்த ஊதியம் (ரூபா)	தொழில்தருநரினால் செலுத்தப்படற்பாலதான வரி (ரூபா)
0 – 150,000	வரியிலிருந்து நிவாரணம்
150,001 – 228,333	(மாதாந்த ஊதியம் X 6.38%) - 9,570
228,334 – 262,500	(மாதாந்த ஊதியம் X 21.95%) - 45,119
262,501 – 294,167	(மாதாந்த ஊதியம் X 31.58%) - 70,398
294,168 – 323,333	(மாதாந்த ஊதியம் X 42.86%) - 103,580
323,334 மற்றும் அதற்கு மேல்	(மாதாந்த ஊதியம் X 56.25%) - 146,875

உதாரணம் 01

திரு. டி. சில்வா அவர்கள், தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரியும் வதிவுள்ள ஊழியராவார். 2025 ஏப்பிரல் மாதத்திற்கான அவரது மாதாந்த மொத்த ஊதியம் ரூபா 300,000/- ஆகும். அவரது ஊதியத்திலிருந்து வரியினை கழிக்காது அவரது வரியினை செலுத்துவதற்கு அவரது தொழில்வழங்குநர் பொறுப்பேற்றுள்ளார்.

தொழில்வழங்குநரினால் செலுத்தப்படற்பாலதான வரி கணிப்பீடு பின்வருமாறு: -

திரு. டி. சில்வா மாதாந்த ஊதியம் ரூபா 300,000 ஆனது, ரூபா 294,168 – 323,333 என்ற வீச்சினுள் வருவதனால்

ஏற்புடைய சமன்பாட்டை பிரயோகிக்கும் போது:

$$\begin{aligned}
 &= (\text{மாதாந்த ஊதியம்} \times 42.86\%) - 103,580 \\
 &= (300,000 \times 42.86\%) - 103,580 \\
 &= 128,580 - 103,580 \\
 &= 25,000
 \end{aligned}$$

தொழில்தருநரினால் செலுத்தப்படற்பாலதான வரியானது Rs.25,000/-

02. வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கு திரட்டிய அடிப்படையில் கணிக்கப்பட்ட ஊழியரது வரி பொறுப்பு தொடர்பில், பொருந்தக்கூடிய இடங்களில் வரி-மீதான-வரியை கணிக்க அட்டவணை 6.2 இனைப் பயன்படுத்தவும். உங்களுக்கு ஏற்புடைய வகையில் அட்டவணைகளின் கீழ் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் வரி அட்டவணை இலக்கம் 02 இற்கமைவாக மொத்த தொகை கொடுப்பனவிற்கான ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் தொகையை அல்லது வரி அட்டவணை இலக்கம் 03 இற்கமைவாக சாதாரண விதங்களின் கீழ் முடிவுறுத்தல் நன்மைகளை வருடத்திற்கான செலுத்தப்படற்பாலதான வரியை தீர்மானிக்கவும்.

அட்டவணை 6.2: ஊழியத்திலிருந்தான மொத்த-தொகை கொடுப்பனவுகளுக்கு அல்லது முடிவுறுத்தல் நன்மைகளுக்கு (சாதாரண வீதங்களின் கீழ்) திரட்டிய வரி-மீதான-வரி வீதங்கள்

வரி மதிப்பீட்டாண்டின் போதான ஊழியங்களின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகை / முடிவுறுத்தல் நன்மைகள் (ரூபா)	கழிக்கத்தக்க வரித் தொகை (ரூபா)
<i>D</i> ஆனது 1,800,000 இற்கு சமனாகவும் குறைவானதாகவும் இருப்பின்	பூஜ்ஜியம்
<i>D</i> ஆனது 1,800,001 மற்றும் 2,740,000 இற்கு இடையில் எனில்	$(D \times 6.38\%) - [(114,840 + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை, + அட்டவணை 6.1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
<i>D</i> ஆனது 2,740,001 மற்றும் 3,150,000 இற்கு இடையில் எனில்	$(D \times 21.95\%) - [(541,430 + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை, + அட்டவணை 6.1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
<i>D</i> ஆனது 3,150,001 மற்றும் 3,530,000 இற்கு இடையில் எனில்	$(D \times 31.58\%) - [(844,770 + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை, + அட்டவணை 6.1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
<i>D</i> ஆனது 3,530,001 மற்றும் 3,380,000 இற்கு இடையில் எனில்	$(D \times 42.86\%) - [(1,247,958 + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை, + அட்டவணை 6.1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$
<i>D</i> ஆனது 3,380,000 இனை விஞ்சின்	$(D \times 56.25\%) - [(1,762,500 + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை, + அட்டவணை 6.1 இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை 6.1 இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$

உதாரணம் 02

தனியார் நிறுவனமொன்றில் வதிவுள்ள ஊழியராக உள்ள திரு. தயானந்தா அவர்கள் 2025, ஏப்ரல் மாதம் ரூபா 600,000.00 இனை ஊக்கத்தொகையாக பெறுவார். ஊழியத்திலிருந்தான அவரது கிரமமான மாதாந்த இலாபங்களும் ஈட்டுகைகளும் (காசற்ற நன்மைகள் அடங்கலாக) ரூபா 120,000 ஆகும்.

(குறிப்பு – திரு. தயானந்தா மாதாந்த ஈட்டுகைகளின் தொகை வரிமதிப்பீட்டாண்டிற்கு மாற்றம் எதுவும் இன்றி காணப்படுகின்றது)

வரி-மீதான-வரி அடங்கலாக ஊக்கத்தொகை மீதான வரிப் பொறுப்பு பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்:
மாதாந்த ஊழியங்களின் மீது கழிக்கப்படற்பாலதான வரியானது அட்டவணை 6.1 இனைப் பயன்படுத்தி வெவ்வேறாக கணித்தல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

2025 ஏப்ரலில் செலுத்தப்பட்ட ஊக்கத்தொகை மீது கழிக்கப்படற்பாலதான வரியினை கணித்தல்

படி 1 - 2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஊதியங்களின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகையை கணித்தல்

2025/2026 ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட கூட்டுத்தொகை	ரூபா. = (A): 180,000
[(2025 ஏப்பிரலின் மாதாந்த ஊதியம் அதாவது ரூபா 180,000 x 1)	
2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட கூட்டுத்தொகை (2025மே - 2026 மார்ச்சிற்கு செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் அதாவது ரூபா 180,000 x 11)	= (B): 1,980,000
2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது ஏலவே மேற்கொள்ளப்பட்ட, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற & செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை	
(2025 ஏப்பிரலில் பெறப்படவுள்ள ஊக்கத்தொகை அதாவது, ரூபா 600,000)	= (C): 600,000
2025/2026 வரிமதிப்பீட்டாண்டின் போது (செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்படற்பாலதான) ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகை	= (D): 2,760,000

படி 02 – 2025, ஏப்பிரல் இல் மொத்த தொகை கொடுப்பனவில் கழிக்கப்படற்பாலதான வரியினை கழித்தல்

ஊதியத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத்தொகை அல்லது D ஆனது ரூபா 2,740,001 மற்றும் 3,150,000, இனுள் வருவதனால் பின்வரும் சமன்பாடானது 2025 ஏப்பிரல் ஊக்கத்தொகை மீது கழிக்கப்படற்பாலதான வரியினை கணிப்பதற்கு பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்;

$(D \times 21.95\%) - [(541,430 + \text{அட்டவணை } 6.1 \text{ இன் பிரகாரம் } A \text{ இன் மீது கழிக்கப்பட்ட மாதாந்த வரியின் கூட்டுத்தொகை,} + \text{அட்டவணை } 6.1 \text{ இன் பிரகாரம் } B \text{ மீது கழிக்கத்தக்க மாதாந்த வரியின் கூட்டுத்தொகை}) + \text{அட்டவணை } 6.1 \text{ இன் பிரகாரம் மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீது முன்னர் கழிக்கப்பட்ட வரி, ஏதேனும் இருப்பின்}]$

$$= (2,760,000 \times 21.95\%) - [(541,430 + (1,914 \times 1) + (1,914 \times 11) + 0]$$

$$= 605,820 - [541,430 + 22,968]$$

$$= 41,422/-$$

ஆகவே, 2025 ஏப்ரலில் ஊக்கத்தொகை மீது கழிக்கப்படற்பாலதான வரியானது ரூபா. 41,422 ஆகும்

03. எவரேனும் வதிவற்ற ஊழியர்களினால் அவர்களது இரண்டாம் ஊழியத்திற்கு வரிமதிப்பீட்டாண்டொன்றின் எந்தவொரு மாதத்திற்கும் அத்தகைய ஊழியரது மாதாந்த ஊதியத்தில் கணிப்பிடும் வரிப் பொறுப்பு தொடர்பில் அட்டவணை 6.3 இனைப் பயன்படுத்தவும்.

அட்டவணை 6.3: எவரேனும் வதிவற்ற ஊழியரது இரண்டாம் ஊழியத்தில் வரி-மீதான-வரி வீதங்கள்

இரண்டாம் ஊதியத்திலிருந்தான மாதாந்த ஊதியம் (ரூபா)	தொழில்தருநரினால் செலுத்தப்படற்பாலதான வரி
இரண்டாம் ஊதியத்திலிருந்தான மாதாந்த ஊதியத்தின் எந்தவொரு தொகை மீதும்	மாதாந்த ஊதியம் x 56.25

04. வழங்கப்பட்ட அட்டவணைகள், சம்பந்தப்பட்ட தொழில் தருனரால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வரி மீதான வரி நன்மையுடன் ஒத்துப்போகவில்லை என்றால், தொழில் தருனர் tpl@ird.gov.lk வழியாக எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது